

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை : 16/2022

எனது இலக்கம் : EST-6/03/LEA/1060
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
சுதந்திர சதுக்கம்
கொழும்பு 07.

2022.06.17

அமைச்சுக்களின் செயலாளர்கள்
மாகாண பிரதம செயலாளர்கள்
திணைக்களத் தலைவர்கள்

அரச அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்களை வரவழைப்பதை மட்டுப்படுத்துதல்

நாட்டினுள் எரிபொருள் விநியோகம் வரையறுக்கப்பட்டுள்ள காரணத்தினால் பொதுப் போக்குவரத்து சேவைகளின் செயற்பாடு மிகவும் குறைந்த மட்டத்தில் நிலவுவதாலும் மற்றும் தமது தனிப்பட்ட போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்தி போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொள்வதும் மிகவும் கடினமான நடவடிக்கையாகவிருப்பதைக் கருத்திற் கொண்டு, 15.06.2022 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 15/2022 மூலம் தற்போதைக்கும் அரச அலுவலகங்களை மூடும்படி அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ள வாரத்தின் வெள்ளிக் கிழமை தினத்திற்கு மேலதிகமாக உள்ள வாரத்தின் மிகுதியாகவுள்ள ஏனைய வேலை நாட்களிலும், 20.06.2022 ஆந் திகதி தொடக்கம் செயற்படும் வண்ணம் இரண்டு வார காலத்திற்கு அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு வரவழைப்பதை மட்டுப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

02. அரச பணிகளை தடையின்றி பேணுவதற்கு அவசியமான குறைந்தபட்ச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதற்கான தீர்மானத்தை மேற்கொள்வதற்கும் மற்றும் தமது அமைச்சின் / திணைக்களத்தின் / நிறுவனத்தின் உத்தியோகத்தரொருவரை அந்த உத்தியோகத்தர் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள அமைச்சின் / திணைக்களத்தின் / நிறுவனத்தின் வேறொரு சேவை நிலையத்திற்கு இணைப்புச் செய்வதற்குமான அதிகாரம் உரிய அமைச்சின் செயலாளர்கள் / திணைக்களத் தலைவர்கள் / நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

03. அவ்வாறு குறைந்தபட்ச எண்ணிக்கையிலான பணியாளர்களை சேவைக்கு அழைக்கும் சந்தர்ப்பத்திலும் கூட சேவை மாற்று முறையொன்றை அல்லது வேறு ஒரு முறையான நடைமுறையொன்றைப் பின்பற்றுதல் வேண்டும்.

04. அவ்வாறு சேவை மாற்று முறை அல்லது முறையான நடைமுறையை தயாரித்ததன் பின்னர் எவரேனும் உத்தியோகத்தரொருவர் அதற்கமைய சேவைக்கு அறிக்கையிட வேண்டிய நாளில் சேவைக்கு அறிக்கையிடவில்லை என்றால் மட்டும் அந்நாளை அவ் உத்தியோகத்தரின் தனிப்பட்ட விடுமுறைகளிலிருந்து இருந்து கழித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

05. சேவை மாற்று முறைக்கு அல்லது சேவைக்கு அழைப்பதற்கு பின்பற்றப்படும் முறையான நடைமுறைக்கமைய சேவைக்கு அழைக்கப்படாத நாட்களிலும் கூட சகல அரச உத்தியோகத்தர்களும் இணையவழி (Online) முறை ஊடாக தனது கடமைகளில் ஈடுபடத் தயாராக இருத்தல் வேண்டும்.

06. ஒரு பிரதேசத்தில் அமைந்துள்ள அரசு அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்களை சேவைக்கு வரவழைப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபையுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.

07. சேவைக்கு வருகை தரும் உத்தியோகத்தர்களுக்கும் சகல சந்தர்ப்பங்களிலும் பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துமாறும், அலுவலகங்களுக்கு அருகில் நிரந்தரமாக வசிக்கும் அல்லது தற்காலிகமாகத் தங்கியிருக்கும் உத்தியோகத்தர்களுக்கு நிறுவனத்திற்குச் சொந்தமான தொகுதி வாகனங்களைப் பயன்படுத்திச் சிறந்த செலவு முகாமைத்துவத்துடன் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கும் படி இத்தால் அறியத்தருகிறேன்.

08. நீதித் துறைக்குரிய நிறுவனங்களுக்கு உத்தியோகத்தர்களைச் சேவைக்கு அழைப்பது தொடர்பான தேவையான அறிவுரைகளை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்படும்.

09. இச்சுற்றுநிருபத்தின் ஏற்பாடுகள் அரசு நிறுவனங்களின் பொருட்டு ஏற்புடையதாக்கிக் கொள்வது தொடர்பாக நிதி அமைச்சின் செயலாளரைக் கேட்டறிந்து, அவ் அறிவுரைகளின் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.

10. மேலும், அரசின் அத்தியாவசிய சேவைகளை நடாத்திச் செல்வதற்கு இதனால் தடைகளின்றி இருத்தல் வேண்டும்.

ஒப்பம்./ எம்.எம்.பி.கே. மாயாதுன்னெ
செயலாளர்

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்,
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு